

காவோலை - 4

KAVOLAI - 4

கான்பரா தமிழ் முதியோர் சங்க செய்தி இதழ்
NEWSLETTER OF THE TAMIL SENIOR CITIZENS ASSOCIATION (ACT) Inc.

வைகாசி 2017

May 2017

கட்டுரைகளில் வெளியாகும் கருத்துக்கள் எமது
சங்கத்தின் கருத்து ஆகாது .

Opinions expressed in published articles are not
opinions of the Association.

General Information for Tenants

Many Tenants who are presently living in houses managed by Tamil Senior Citizens Association (Canberra) Housing Sub-Committee, signed their two years tenancy agreement long time ago. Those agreements have now expired. According to the Residential Tenancy Law and regulations of ACT, when the tenancy agreement expires, the tenants continue on a month to month periodical tenancy which can be terminated with two week notice. Such tenants have two options:

1. Continue on a month to month periodical tenancy, ready to vacate on two week notice, OR
2. Sign a new two years tenancy agreement extending the current tenancy.
If a new agreement is signed, they will be assured of a house for the next two years.
If any tenant wishes to sign a new agreement for another two years, he or she should contact the Tamil Seniors, Canberra, for further action.

Chairman,
Tamil Senior Citizens Association (Canberra) Housing Sub-Committee.
11, Bromby Street, Isaacs, ACT 2607.

28th May 2017

GRANTS FROM ACT GOVERNMENT

As a symbol of commitment and support for the SENIORS Community of Canberra, the ACT Government made two grants to our Association.

1. A Community grant for Tenancy Management and Tenancy Support. With this grant, we were able to carry out the following activities:
 - (a) Trip to a Nursing Home at Cowra to visit a senior couple who were formerly very active members of our Association. This was a very timely visit because, soon after, the gentleman passed away.
 - (b) Picnic to Sydney Murugan Temple, Opera House and the Royal Botanical Garden. Tenants, members, family members and friends numbering 28 joined this picnic.
 - (c) Two BBQs for members, tenants, family members and invitees, one in November 2016 and one in May 2017.
 - (d) Paid subsidy for Exercise classes for tenants and members in our hall.
 - (e) Paid for production of our News Letter, Kavolai, for tenants and members.
2. A Digital Grant: With this grant-
We purchased a LENOVO LAPTOP- Idea Centre, All in One, and an EPSON EB-U 130 PROJECTOR, for use in our office and Community Hall.

THANKS TO THE ACT GOVERNMENT ON BEHALF OF OUR MEMBERS AND TENANTS.

BARBECUE ON 20TH MAY 2017.

A BBQ was held for the TSCA members, tenants, family members and invitees

Yes, it was a real success. A large number of our members, tenants, family members and invitees attended. All participated with flowing enthusiasm. Our Social Secretary and our Treasurer did most of the spade work. Other members and friends, old and young helped to make the event a success.

We had eminent representation from MARRS, Canberra Tamil Association and Canberra Tamil School. Invitees from ACT Housing sent excuse messages, but their inspiration and support was with us.

Members of three generations were around. Amidst the BBQ, we also had cutting of cake and singing of happy birthday for a senior member of ours.

It was a pleasure to see all sitting together and enjoying the BBQ, reminding a line from the famous Sri Andal's Thirupavai:-

'கூடி இருந்தே குளிர்ந்தேல் ஓரெம்பாவாய் '

Most of the expected people attended and the most expected rain and flood did not come.

The weather was warm and bright and we had the full co-operation of NATURE.

The Association thanks each and every person who participated and made the event a great success.

ANNUAL GENERAL MEETING, 2017

At the last committee meeting held on Sat 27th May 2017, it was decided to hold the next AGM on Sat 12th August 2017 at the TSCA hall.

Monthly meeting for June is on the 3rd Saturday as usual.

TENANCY WITH

TAMIL SENIOR CITIZENS ASSOCIATION (CANBERRA) HOUSING SUB-COMMITTEE (TSCAHSC)

GENERAL INFORMATION

TSCAHSC is a Community housing provider. It is a small scale provider, therefore contacts and communications between the provider and the tenants are easy and convenient.

ACT Housing has rented out some houses to TSCAHSC for sub-letting to low/ medium income group applicants looking for houses.

These houses are owned by the ACT Housing. Houses are given out only to applicants who are nominated by ACT Housing. Interested persons should first apply to ACT Housing, requesting for a house and should get registered with the ACT Housing. In the application, they should choose Community housing as an option in addition to Public housing--this is necessary to be considered for a Community House, if a public house is not available. The waiting time for a Community house is shorter than for a Public house. If the applicant does not choose Community housing as an alternative, ACT Housing will not send their name to Community housing providers. They will not be considered for Community houses even if vacant community houses are available. Applicants are advised to choose Tamil Seniors Community Housing as a second preference while Public Housing is the first preference.

Rent Payable

Rent payable to houses managed by TSCAHSC consist of two elements:

- A- Rebated rent:- This rent is fixed by ACT Housing and is collected by ACT Housing, from TSCAHSC. This rent is 25% of the assessable income of the tenant and family. For calculation of rebated rent, tenants have to submit their income statements to ACT Housing through TSCAHSC.

Rebated rent is a concessional rent, lower than the market rent applicable to the house.

- B- Commonwealth Rent Assistance (CRA):- This is an assistance granted by the Commonwealth Government, through the Centrelink. Those who get Public houses are not entitled for CRA. Those who get Community houses are entitled for CRA on application. Tenants of TSCAHSC houses collect the CRA and pay that also as part of the rent. CRA is about \$120 to \$130 per fortnight for a house hold. Eligibility and the actual amount of CRA depends on the circumstances of the household.

Rents are payable fortnightly in advance. TSCAHSC will pay the rebated rent to ACT Housing and will in turn collect Rebated rent plus CRA from the tenant. TSCAHSC retains only the CRA.

Total rent payable to TSCAHSC house will appear higher than rent payable to a public house. It should be noted that CRA is included in TSCAHSC house rent, but not in public house rent. This CRA is not paid by the tenant from his or her purse. The Tenant gets the CRA from Centrelink if the house

is a Community house; the tenant does not get CRA if the house is a public house. The cost to the tenant is the same in both cases.

Tenants are required to deposit a rental bond equal to 4 weeks rent amount. The rental bond will be kept by the Rental Bond office. When the tenancy finally ends, the bond money is refundable to the tenant subject to any deductions for damages.

Repairs and Maintenance

Any repairs and maintenance work on the houses will be carried out by ACT Housing. The actual tenants are tenants of TSCAHSC and not ACT Housing tenants. So, if any repairs or maintenance work is required, tenants will contact TSCAHSC and TSCAHSC will co-ordinate the work through ACT Housing.

Income Statements

Tenants will be required to submit income statements 6 monthly and whenever there are significant changes in income, for periodic revision of rebated rent. The revision will be done by ACT Housing.

Care of the House

Tenants are expected to look after the house allocated to them with care without causing any damages. Tenants are also not allowed to make any alterations to the building or to install any fixtures of a permanent nature without the prior approval of the ACT Housing in writing, obtained through the TSCAHSC.

Membership of Tamil Senior Citizens Association, Canberra

TSCAHSC tenants are also required to become members of Tamil Senior Citizens Association, Canberra, remain members throughout the period of the tenancy and take part in the Association's activities. This requirement applies only if they are qualified to join the Association. To qualify, they need to be of minimum age 50 years, permanent residents or citizens of Australia who subscribe towards the objectives of the Association.

TSCA Housing sub-committee

The Association has a Housing Sub-Committee of which, at least two members are tenants. The tenants are free to make representations to this sub-committee.

For more detailed information about tenancy matters in the ACT, tenants are advised to refer:-

1. 100 " Standard Residential Tenancy Terms " as provided under Schedule 1, Residential Tenancies Act, 1997 and
2. The renting book which provides a guide to rights and responsibilities as a tenant, property owner or real estate agent.

Chairman,

TSCA Housing Sub-Committee.

28th May, 2017

PRIZE WINNING STORY
AT SCHOOLS WRITING COMPETITION
CONDUCTED BY
PENS AGAINST POVERTY
DURING
ANTI POVERTY WEEK
2016 THEME
“PLAYING FAIR”

STORY BY: ANUJA SRIRAVI

FINALS JUDGE
JACKIE FRENCH
AUTHOR

POOR FAMILY

BY ANUJA SRIRAVI , Yr 5, 56JC ,@ HARRISON SCHOOL, ACT

Some years ago, in Sri Lanka, there was a boy called Thanush. He only had his mum and one sister. The dad died before Thanush's sister was born. The dad was killed by tsunami. His sudden death gave a severe shock to the family.

Since then Thanush's family has been very poor. The dad was the only bread winner. They lived a hand to mouth life. They had no savings for the future. They had enough money to send Thanush to school, but they were homeless. Thanush was sad every day since his dad died. His lonely mother was helpless.

Thanush's mother listened to the advice of some good people. She applied to migrate to Australia. The application was approved. Thanush came to Australia with his mother and sister as refugees.

The family settled down in Canberra. They found Canberra a very expensive city to live in. The family had no money to take a house on rent and to pay for food, clothing, medical expenses and schooling costs.

The family suffered a lot for some months. The assistance they got from Centrelink was not at all enough for a good living. The mother did not have good knowledge of English to go to work. She also had to care for a small daughter. She had no money to send the daughter to child care.

Page 8 a

The teacher at Thanush's school observed Thanush looked always tired. She understood he was poorly fed. Other students found Thanush weak and started to bully him. He felt very depressed. He even wished he could go back to Sri Lanka. The new environment scared him very much. This gave a lot of worry to the mother. The mother sought advice from many people on how to get over the problem.

Thanush's family is a Tamil family from Sri Lanka. His mother applied to Tamil Senior Citizens Association of Canberra for assistance. Tamil Senior Citizens Association interviewed Thanush's family. They were satisfied that the family was genuinely in difficulty. The Association helped them to obtain a Community house at cheap rent. They also undertook to look after Thanush's school expenses, on condition Thanush had to attend school regularly and show good progress in his studies. Thanush and his mother agreed to this condition.

All this helped Thanush's family a great deal. After this Thanush did well in school. He made some good friends. He enjoyed playing cricket with them. The family was very happy that Australia had good anti-poverty measures. The family was very pleased they were helped. Thanush's mother wished that Thanush's dad was around to see how well the family was going and how happy they were in Australia.

The mother is now very brave. She is not scared of the future. She started attending classes to improve her English.

Thanush asked his mum, because he was good in school, whether she could allow him join a cricket club. His mother said, "OK, now I have enough money to send you."

செம்மொழியாம் தமிழ் மொழி
ஒரு மென்மொழி

தமிழ் மொழியிலே 18 மெய் எழுத்துக்கள் உள்ளன. அவை
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

- 1- வல்லின மெய் எழுத்துக்கள் : க், ச், ட், த், ப், ற்
- 2- மெல்லின மெய் எழுத்துக்கள்: ங், ஞ், ண், ந், ம், ன்
- 3-இடையின மெய் எழுத்துக்கள்: ய், ர், ல், வ், ழ், ள்

ஒவ்வொரு வல்லின எழுத்துக்கும் அருகே ஒரு மெல்லின எழுத்து
வருகிறது.இடையின எழுத்துக்கள் ஒரு தனிக் குழுவாக அமைந்து
இருக்கின்றன.

வல்லின எழுத்துக்கள் கடினமான ஓசை உள்ளன. இப்படியான
வல்லின ஓசையில் சொற்கள் ஒருபொழுதும் முடிவடையாத
வகையில் தமிழ் மொழி அமைந்திருக்கிறது. இதனால் தமிழ்
மொழி ஒரு மென்மொழியாக திகழ்கின்றது.

மெல்லின மெய் ஓசையில் முடியும் தமிழ் சொற்கள் :
ஆண், பெண், அறம், அரசன், பழம், என்பன.

இடையின மெய் ஓசையில் முடியும் தமிழ் சொற்கள் :
நாய், யார், பால், கூழ், வாள் என்பன.

உயிர் மெய் எழுத்தில் முடியும் தமிழ் சொற்கள்:
அப்பா, அம்மா, மாமி, எங்கே, நாளை, மொழி

வல்லின மெய் ஓசையில் முடியும் தமிழ் சொற்கள்
எதுவும் இல்லை.

வல்லின மெய் ஓசையில் முடியும் சொற்கள் பிற மொழிகளில்
உண்டு. யாம் அறிந்த ஆங்கிலம் ஓர் எடுத்துக்காட்டு.

உதாரணம்: park, match, road, path, map, cat என்பன.

வேறு மொழிகளிலும் இப்படி இருக்கலாம்.

வட இந்தியர்கள் பாதையை மார்க் என்கிறார்கள், தமிழர்கள்
மார்க்கம் என்று மென்மையாக சொல்கிறோம்.

தமிழிலே இருக்கும் ஒரு நுட்பம் இது. இதை அறியாமலேயே
தமிழின் மென்மையை அனுபவித்து பலகாலம்
வாழ்ந்திருக்கிறோம்.

தமிழின் பெருமைகளை நம்மவரும் பிறரும் அறியச்செய்வோம்.

மு. உருத்திரன்.

27.5.17



திராவிட இயக்கம் என்றாலே கடவுள் மறுப்பு, மத துவேஷம் என (தவறான) புரிதல் பொதுவெளியில் நிலவுவதையும், ஆனால் ஒரு முற்றிய ஆன்மிகவாதி மேற்கொண்டிருக்க வேண்டிய பணிகளை திராவிட இயக்கம் சாதித்திருப்பதையும் வரலாற்றினை வாசித்தால் உணரலாம்.

அனைத்து சாதியினரும் ஆலயத்திற்குள் நுழைய திராவிட இயக்கம் ஏன் போராடியது என்பதை ஆராய வேண்டும். கோயில் என்பது கடவுளை வணங்கி, விபூதி, குங்குமம், மடப்பள்ளி பிரசாதம் உள்ளிட்டவைகளை பக்தன் பெற்றுச்செல்லும் இடம் என்பது தட்டையான புரிதல் மட்டுமே. உண்மையில் ஆலயம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஆட்சி, அதிகாரம், பொருட்செல்வம் ஆகியவற்றின் குவிமையமாக செயல்பட்டு வந்தது. சமய நிறுவனங்களை (கோயில்களை) நிறுவுதல், அதனைப் பராமரிக்க சமயப்பணியாளர்களை நியமித்தல், காணிக்கை மூலம் மக்களின் பொருளைத்திரட்டி அரசனின் கஜானாவை நிரப்புதல் - அரசனின் கடமைகளுள் ஒன்று. மேற்கூறப்பட்ட சாணக்கியரின் அர்த்த சாஸ்திர வரிகளின் அடிப்படையில் அவரை ஒரு நேர்மையான பிராமணர் எனலாம். மேலும், மதுச்சாலைகளை நிறுவி அதன் மூலம் வருவாய் திரட்ட வேண்டும் என்பதும் அர்த்தசாஸ்திரம் கூறும் அறம். மேற்படி இரண்டையும் நம் தமிழ்கூறு நல்லுலகில் நிலவிய அரசுகள் பின்பற்றி வருகின்றன என்பது பேரவலம்.

தென்னிந்தியாவில் ஆரியர் வருகை (என்ற) படையெடுப்பிற்கு முன்னர் பொதுக்கோயில்களே இருந்தன. சாதியமைப்பு வலிமையாகவும் இல்லை. குலம், குடி என்று அழைக்கப்பட்ட பிரிவுகளே இருந்தன. இதனடிப்படையில் குலதெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு போன்றனவே நிலவின. தனது தெய்வத்தை தொட்டு பூசை செய்யும் உரிமை அந்தந்த குலமக்கள் பெற்றிருந்தனர்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சமண, பௌத்த சமய வளர்ச்சியைத்

தடைசெய்ய பக்தி இயக்கம் தென்னிந்தியாவில் தோன்றிற்று. இணையாக ஆட்சியதிகாரத்தின் நிறுவனமாக கோயில்கள் உருவாயின. பூசை செய்யும் உரிமை பிராமணர்களை வந்தடைந்தது. எந்த மக்கள் கோயிலுக்கு தமது வருவாயிலிருந்து காணிக்கை தந்தனரோ - அவர்களுக்கு ஆலயத்தில் நுழையும் உரிமை பறிக்கப்பட்டது. ஆங்கிலேயர் வருகை வரை கோயில்களின் அதிகாரம் நீடித்தது எனலாம்.

தங்கள் மேலாண்மையை உறுதியாகக் கட்டமைக்க வெள்ளையர்கள் தமக்கு தேவைப்பட்ட குமாஸ்தாக்களை உற்பத்தி செய்ய மெக்காலே கல்வி முறையை 19 ஆம் நூற்றாண்டின் மையத்தில் அறிமுகப்படுத்தினர். கோயில்கள் மூலம் கிடைக்காத அதிகாரம், செல்வம் போன்றவற்றை அடைய கல்வியும் உதவுவது கண்ட பிராமணர்கள் ஆங்கிலம் பயிலத்தொடங்கினர். ஆக, கோயில்கள் அது சார்ந்த நிலம், வருவாய், அதிகாரம் மற்றும் கல்வி, அது சார்ந்த பதவிகள் போன்றன சமுதாயத்தில் 3 சதவீதம் பேர்களே இருந்த பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தமையால் ஆலய நுழைவு மூலம் வர்ணாஸ்ரமத்தினை கட்டுடைக்கவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மூலம் கல்வியைப் பரவலாக்கி பெருந்திரள் மக்களும் முன்னேற்றம் அடையவும், திராவிட இயக்கம் பாடுபட்டது. திராவிட இயக்கம் வரலாற்றுத் தேவை. மூத்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் வார்த்தைகளில் சொன்னால் "காலத்தின் கட்டாயம்."

நீதிக்கட்சி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 1928-ல் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறைதான் முக்கியமானதாகும். இதன் வாயிலாக கோயிலின் நிலம், பண வருவாயை ஒரு குறிப்பிட்ட பிரிவினரே அனுபவிக்கும் நிலை தகர்க்கப்பட்டது.

நீதிக்கட்சியின் நலிவிற்குப் பிறகு சுயமரியாதை இயக்கம், அதன் நீட்சியாக திராவிட இயக்கம் தோன்ற பெரியார் என்ற மாமனிதரே முக்கிய காரணம் என்பது வரலாறு. வர்க்க வேறுபாடுகளை விட சாதிய வேறுபாடுகள் வலிமையானவை என்பதை முன்னரே எழுதியவர் பெரியார்.

1863-ல் கோயில் அறக்கட்டளைகளின் நிர்வாக அதிகாரம் ஆங்கிலேய அரசிடமிருந்து இந்துக்கள் வசம் கைமாற்றப்பட்டபோது அதிகாரமும், செல்வமும் வர்ணாசிர்மத்தில் குவிந்துபோனதால் அதனை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் பெரியார். வர்க்க வேறுபாட்டின் மூலமாக சாதிவேறுபாட்டை அடையாளங்காட்டிய வகையில் கம்யூனிஸ்டும், தலித்தியரும் இணையும் மையப்புள்ளியாக பெரியார் திகழ்கிறார்.

பெருந்தெய்வங்களின் தேரை வடம் பிடித்து இழுக்கும் முன்னுரிமை மாவட்ட ஆட்சித்தலைவருக்கோ அல்லது அமைச்சருக்கோ வழங்கப்படும்போது அவர்கள் மனதில் நினைவுகூரவேண்டியது பெரியாரைத்தான். ஒரு காலத்தில் அந்த உரிமை சாதி அடிப்படையில் மறுக்கப்பட்டதை மறுக்க முடியுமா?. சமஸ்கிருத மந்திரங்கள் மட்டுமே இருந்த இடத்தில் தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்பதை சட்டபூர்வமாக்கியது கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியின் வெற்றியல்லவா?

பெரியார் சிலை பீடங்களில் பொறிக்கப்பட்டுள்ள புகழ்மிக்க கடவுள் மறுப்பு வாசகங்களை 1967-ல் விடயபுரத்தில் பெரியார் வெளியிட்டார். மிகச்சரியாக அதே ஆண்டு அவருடைய அணுக்கத்தொண்டராக ஒருகாலத்தில் திகழ்ந்து மணியம்மையுடனான பெரியாரின் திருமணத்தால் வெளியேறிய அண்ணாவின் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்தது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என திருமூலரின் வாக்கை தனது ஆன்மிக கொள்கையாகக் கொண்டார் அண்ணா. நான் விபூதி பூசாத இந்து, குல்லா அணியாத இஸ்லாமியன், சிலுவை அணியாத கிருத்துவன் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அண்ணா மறைவுக்குப் பின் ஆட்சியைப் பிடித்த கலைஞர் 2-2-1970-ல் கொண்டுவந்த சட்டப்பேரவை தீர்மானம் முக்கியமானது. அர்ச்சகர் தேர்வில் வெற்றிபெறும் எந்தவொரு (தாழ்த்தப்பட்ட) சமுதாயத்தைச்

சேர்ந்த பெருமகனும் கருவறைக்குள் நுழைந்து ஆண்டவனைப் பூசை செய்யலாம் என்ற அந்த தீர்மானம் திராவிட அரசு ஆன்மிகத்துறையில் மேற்கொண்ட புரட்சிகரமான நடவடிக்கை அது. எனினும், 1972-ல், உச்சநீதிமன்ற தீர்ப்பால் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் மேற்படி தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமல் முடங்கிற்று.

திருவாரூர் தேர் தன் முடக்கம் நீக்கி வலம் வர திராவிட இயக்கத்தின் விழுதான கலைஞர் தான் காரணம். மத்திய அரசின் தொல்லியல்துறை ஆளுகையின் கீழ் இன்றும் லட்சக்கணக்கானோர் பௌர்ணமி நாளில் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலைக்கோயில் கிரிவலம் செல்வதற்கு பகுத்தறிவுவாதிகளும், மதத்தை அபினைன்று நிராகரிக்கும் இடதுசாரிகளும் காரணம். நூற்றாண்டுகாலமாய் இந்து மதத்தை செல்லரித்துக் கொண்டிருக்கும் தீண்டாமையை எதிர்த்து திராவிட இயக்கம் மேற்கொண்ட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஒரு தனி நூலுக்கானவை.

அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை 50களில் நிறுவப்பட்ட வக்ஃபு வாரியம் உள்ளிட்ட அரசு சார்பு ஆன்மிக அமைப்புகளின் பணிகளில் சிறப்பாகவே செயல்பட்டார். பகுத்தறிவு கொண்ட அரசாக இருந்தபோதிலும், இறை நம்பிக்கை கொண்ட மக்களின் அரசு தனது அரசு என கலைஞர் நிரூபித்தார்.

மதச்சார்பற்ற அரசு என்பது அனைத்து மதங்களிலும் இருந்து விலகி நின்றல் என்பதுதான் பொருள். ஆனால், சிறுபான்மையினரிடையே உரையாற்றும்போது, இந்து என்றால் திருடன் என்று குறிப்பிட்டுப் பின் பாரசீக மொழி அகராதியை துணைக்கழைத்து சப்பைக்கட்டு செய்வது எப்படி விளக்குவது?.

எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் பெரும் போராட்டங்களுக்குப் பிறகு வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை கோயில் கும்பாபிஷேகம் எம்.ஜி.ஆரின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதும் சிறப்பு.

1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தான் ஒரு ஆன்மிகவாதி என்பதை மறைக்காதவர். ஜெயலலிதா அரசு கோயில்களில் மேற்கொண்ட அன்னதானம் சிறப்புக்குரிய ஒன்று எனலாம். ரம்ஜான் நோன்பிற்கான அரிசி அரசின் மூலம் வழங்கப்படுவதையும் இத்தகு திட்டங்களின் நீட்சியாகவே பார்க்கலாம். "ராமருக்கு இந்தியாவில் கோயில் கட்டாமல் வேறெங்கே கட்டுவது?" என வினவி, திராவிட பாரம்பரியத்தை அதிர்ச்சியடையவும் வைத்தார் ஜெயலலிதா.

திராவிட இயக்கத்தின் பகுத்தறிவுக் கொள்கைகளை 1967 முதல் திராவிட அரசுகள் முழுக்க முழுக்கப் பின்பற்றினவை என்று கூற இயலாது. அது நடைமுறை சாத்தியமும் அன்று. இதனை துல்லியமாக உணர்ந்ததாலே பெரியார் தேர்தல் பாதையை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உணரலாம். ஆனால், மதநம்பிக்கை கொண்ட பெருவாரியான மக்களை உள்ளடக்கித்தான் ஒரு கட்சி இயங்க முடியும். சமரசங்களை மேற்கொண்டால்தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்பது உண்மை. கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையேயான கொள்கைப்பிடிப்பை நுட்பமாக அறிய அவர்களின் பதவியேற்பு உறுதிமொழியை கவனித்தாலே போதுமானது. "மனசாட்சி மீது உறுதி கூறி" என்பார் கலைஞர். ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதியேற்பார் ஜெயலலிதா.

திராவிட இயக்கத்திற்கான தேவைகள் இன்னும் இன்றும் மிச்சமுள்ளன. இரட்டைக் குவளைகளும், தனித்தேர்களும் அதற்கான காரணத்தை உருவாக்கி வைத்துள்ளன. ஆனால் இப்போதைய சூழல் உவப்பானதாக இல்லை என்பதே உண்மை.

தனிமனிதர்களின் தவறுகளும், வீழ்ச்சிகளும், இயக்கத்தின்

தவறுகளோ, வீழ்ச்சியோ ஆகாது. திராவிட இயக்கம் அரசியல், சமூகம், மொழி, பண்பாடு இவற்றை எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஆன்மீகம் -ஆகிய கூறுகளில், அரசியலை மீறிய பண்பாட்டின் அடையாளம் என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன். தமிழ் பண்பாட்டின் அடையாளம் திராவிடம்தான்.

தன்னை தரிசிக்க வந்த நந்தனுக்கு தடையாக இருந்த நந்தியை "சற்றே விலகியிரும் பிள்ளாய்' என்றாராம் சிவபெருமான். வாசலில் நின்ற நந்தன் கோயிலினுள் செல்ல சில அடிகளே தேவை. அந்த சில அடிகளைக் கடந்து நந்தனை கோயில் உள்ளே அனுமதிக்க எத்தனை நூற்றாண்டுகள் தேவைப்பட்டன? அனைத்து சாதியினரும் அர்ச்சகராக இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? அதுவரை திராவிட இயக்கம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும்.

THE WORLD HAILS TAMIL BY MU.THIRUVENGADAM

MOST HIGHLY CULTIVATED LANGUAGE

Tamil is the most highly cultivated language and possesses the richest store of indigenous literature.

MAX MULLER

OLDEST LANGUAGE

Being Dravidians, the inhabitants of North India naturally spoke a Dravidian language in which the earliest proportion of the words used are found in Tamil. This confirms the common belief that Tamil is the oldest of the present languages.

REV.HERAS

NO LANGUAGE THAN TAMIL

No language combines greater force with equal brevity than Tamil and it may be asserted that no human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than Tamil.

REV.PERCIVAL

TAMIL WORDS

Sanskrit, Hebrew, Greek - The three classical languages of the world contain Tamil words in their vocabulary.

RHYS DAVIDS

DISPENSE WTH SANSKRIT

Tamil can readily dispense with the greater part or whole of Sanskrit and by dispensing with it rises to a pure and more refined style whereas English cannot abandon its Latin without abandoning perspercuity.

DR. CALD WELL

GREAT CULTURAL LANGUAGE

Tamil is one of the great cultural languages of the World. It is the classical language in the true sense of the term and it is at the same time a living language.

DR. KAMIL ZVELEBIL

MOST COPIOUS, REFINED, POLISHED

Tamil is one of the most copious, refined and polished languages spoken by man.

TAYLOR

PRODUCTS OF ELABORATE CIVILISATION

As it is known to us, the Tamil language and civilisation are the products of a very long period of a somewhat elaborate civilisation.

DR. GILBERT SLATER

MORE POLISHED, EXACT, MORE COPIOUS

It is not perhaps extravagant to say that in its poetic form the Tamil is more polished and exact than Greek, and, in both dialects with its borrowed~treasures, more copious than Latin. In its fullness and power, it more resembles English and German more than any other language.

DR. WINSLOW

IF I FEEL SORRY FOR ANYTHING

I at all I feel sorry for anything in my life, it is for the opportunity I could not get to learn Tamil - the noble language.

MAHATAMA GANDH